

எதிர்பாராது முத்தம்

முதற்பகுதி

பெண்ணழகி தண்ணீர்த்துறைக்கு

உலகம் விளக்கம் உறக்கீழ்த் திசையில்
 மலர்ந்தது செங்கதிர்! மலர்ந்தது காலை!
 வள்ளியூர் தள்ளில் மறைநாய்கன் வீட்டுப்
 புள்ளிமான் வெளியிற் புறப்பட்ட டதுவாம்!
 நலப் பூவிழி நிலத்தை நோக்கக்
 கோலச் சிற்றிடை கொடிபோல் துவளச்
 செப்புக் குடத்தில் இடதுகை சேர்த்தும்,
 அப்படி யிப்படி வலதுகை யசைத்தும்
 புறப்பட்ட மங்கைதான், பூங்கொடி என்பவள்.
 நிறப்பட்ட டாடை நெகிழ்ந்தது காற்றில்!
 பாதச் சிலம்பு பாடிற்று! நிலாமுகம்
 சிதளம் சிந்திற்றாம்! செவ்விதழ் மின்னிற்றாம்!
 பெண்ணழகி அன்னப் பேருபோல் செல்கையில்,
 வண்ணக் கலாப மயில்போல் மற்றொரு
 வனிதை வழக்கப் படிவந்து சேர்ந்தாள்;
 புனிதை அவள்பெயர். புனல்மொள் ஞதற்கும்
 குளிப்ப தற்கும் சென்றார்
 குளக்கரை நோக்கிக் கொஞ்சிப் பேசியே!

நீராடு பெண்ணினத்தாரோடு பூங்கோதை!

வள்ளியூர்த் தென்பு றத்து
 வனசப்பூம் பொய்கை தன்னில்
 வெள்ளநீர் தனும்ப. வெள்ள
 மேலெலாம் முகங்கள், கண்கள்;
 எள் ஞப்பு நாசி. கைகள்
 எழிலொடு மிதக்கப் பெண்கள்
 தென்னு நீ ராடு கின்றார்,
 சிரிக்கின்றார், கூவு கின்றார்!

பச்சிலைப் பொய்கை யான
 நீலவான் பரப்பில் தோன்றும்
 கச்சித முகங்க ளென்னும்
 கறையிலா நிலாக் கூட்டத்தை.
 அச்சம யம்கி முக்குச்
 சூரியன் அறிந்து நாணி,
 உச்சி ஏறாது நின்றே
 ஒளிகின்றான் நோச்சிக் குப்பின்!

படிகத்துப் பதுமை போன்றாள்
 நீந்துவாள் ஓருத்தி! பாங்காய்
 வடிகட்டும் அழுதப் பாட்டை
 வானெலாம் இறைப்பாள் ஓர்பெண்!
 கடிமலர் மீது மற்றோர்
 கைம்மலர் வைத்துக் கிள்ளி,
 மடிசேர்ப்பாள் மற்றொ ருத்தி!
 வரும்முழ்கும் ஓர்பொன் மேனி!

புனலினை இறைப்பார்! ஆங்கே
 பொத்தென்று குதிப்பார் நீரில்!
 “எனைப்பிடி” என்று மூழ்கி
 இன்னொரு புறம்போய் நிற்பார்!
 புனலினை மறைப்பார் பூத்த
 இனமலர் அழுகு கண்டே
 ‘இச்’ சென்று முத்தம் ஈவார்.

மணிப்புனல் பொய்கை தன்னில்
 மங்கைமார் கண்ணும். வாயும்
 அணிமுக்கும், கையும் ஆன
 அழுகிய மலரின் காடும்,
 மணமலர்க் காடும் கூடி
 மகிழ்ச்சியை விளைத்தல் கண்டோம்!
 அணங்குகள் மலர்கள் என்ற
 பேதத்தை அங்கே காணோம்!

பொய்கையில் மூழ்கிச் செப்பில்
 புதுப்புனல் ஏந்திக் காந்த
 மெய்யினில் ஈர ஆடை
 விரித்துப் பொன்மணி இழைகள்
 வெய்யிலை எதிர்க்கப் பெண்கள்
 இருவர் மூவர்கள் வீதம்
 கைவீசி மீள ஊற்றார்
 கனிவீசும் சாலை மார்க்கம்!

பூங்கோதை—பொன்முடி

பூங்கோதை வருகின்றாள் புனிதை யோடு!
 பொன்முடியோ எதிர்பாரா விதமாய், முத்து
 வாங்கப்போ கின்றான் அவ் வழியாய்! வஞ்சி,
 வருவோனைத் தூரத்தில் பார்த்தாள்; அன்னோன்
 பூங்கோதை யான்று சந்தேகித்தான்!
 போனவரு ஷ்ம்வரைக்குப் பீரண்டு பேரும்
 வாங்காத பண்டமில்லை; உண்ணும் போது
 மனம் வேறு பட்டதில்லை. என்ன ஆட்டம்!

அத்தான்னன் றழைக்காத நேர முண்டா!

அத்தைமக ளைப்பிரிவா னாஅப் பிள்ளை!

இத்தனையும் இருக்கும்பப் பகையில் மழுகி

இருந்ததனை அவன் நினைத்தான்! அவள் நினைத்தாள்!

தொத்துகின்ற கிளிக்கெதிரில், அன்னோன் இன்பத்

தோளான மனிக்கிளையும் நெருங்க — மேலும்

அத்தானி மண்டபத்து மார்பன் அண்டை

அழகிய பட்டத்தரசி நெருங்க வானாள்!

“என்விழிகள் அவ்விழியைச் சந்திக் குங்கால்

என்னவிதம் நடப்பு” தென் யோசிப் பாள்பெண்;

ஒன்றுமே தோன்றவில்லை? நிமிர்ந்தே அன்னோன்

ஒளிமுகத்தைப் பார்த்திடுவாள்; குனிந்து கொள்வாள்!

சின்னவிழி ஒளிபெருகும்! இதழ்சி ரிக்கும்!

திருத்தமுள்ள ஆடைதனைத் திருத்திக் கொள்வாள்!

“இன்னவர்தாம் என் அத்தான்” என்றே அந்த

எழிற்புனிதை யிடம்விரல்சுட்ட டாது சொன்னாள்!

பொன்முடியோ முகநிமிர்ந்து வானி லுள்ள

புதுமையெலாம் காண்பவன் போல் பூங்கோ தைதன்

இன்பமுகம் தனைச்சுவைப்பான் கீழ்க்கண் னாலே

“இப்படியா!” என்றுபெரு முச்செ றந்தே,

“என்பெற்றோர் இவளெப்பெற்றோர் உறவு நீங்கி

இருப்பதனால் இவளென்னை வெறுப்பா னோ, நான்

முன்னிருந்த உறவுதனைத் தொடங்க லாமோ

முடியாதோ” என்றுபல என்னி நைவான்.

எதிர்ப்பட்டார்! அவன்பார்த்தான்; அவனும் பார்த்தாள்;

இருமுகமும் வரிவடிவு கலங்கிப் பின்னர்,

முதல் இருந்த நிலைக்குவர, இதழ் சிலிர்க்க,

முல்லைதனைக் காட்டி.உடன் முடி, மிக்க

அதிகரித்த ஒளிவந்து முகம் அளாவ,

அடிமுச்சுக் குரலாலே ஒரேநே ரத்தில்

அதிசயத்தைக் காதலொடு கலந்த பாங்கில்

“அத்தான்”, “பூங்கோதை” என்றார்! நின்றார் அங்கே.

வையம் சிலிர்த்தது.நற் புனிதை யேகி

மலைபோன்ற நீர்க்குடத்தை ஒதுங்கிச் சென்று

‘கையலுத்துப் போகு’ தென் று மரத்தின் வேர்மேல்

கடிதுவைத்தாள்; “அத்தான்நீர் மறந்தீர் என்று

மெய்யாக நான் நினைத்தேன்” என்றாள். அன்னோன்,

வெடுக்கென்று தான் அணைத்தான் “விடாதீர்” என்றாள்!

கைஇரண்டும் மெய்யிறுக, இதழ்நி லத்தில்

கனஉத்தட்டை ஊன்றினான், விதைத்தான் முத்தம்!

உச்சிமுதல் உள்ளங்கால் வரைக்கும் உள்ள

உடலிரண்டின் அனுவனைத்தும் இன்பம்ஏறக்

கைச்சரக்கால் காணவொன்னாப் பெரும்ப தத்தில்

கடையுகமட்டும்பொருந்திக் கிடப்ப தென்று

நிச்சயித்த மறுகணத்தில், பிரிய நேர்ந்த

நிலைநினைத்தார்; “அத்தான்” என்றமுதாள்! அன்னோன் “வைச்சேன்றன் மேல்உயிரைச் சுமந்து போவாய்! வரும்னன்றன் தேகம். இனிப் பிரியா” தென்றான்!

“நீர்மொண்டு செல் லுபவர் நெருங்கு கின்றார்;

நினைப்பாக நாளைவா” என்று சொன்னான்.

காரிகையாள் போகலுற்றாள் குடத்தைத் தூக்கிக்

காலடிழன் ரெடுத்துவைப்பாள், திருமயிப் பார்ப்பாள்!

ஒரவிழி சிவப்படையை அன்னோன் பெண்ணின்

ஓய்யார நடையினிலே சொக்கி நிற்பான்!

“தூரம்” எனும் ஒருபாவி இடையில் வந்தான்,

துடித்ததவர் இருநெஞ்சம், இதுதான் லோகம்!

அவன் உள்ளம்

அன்று நடுப்பகல் உணவை அருந்தப்

பொன்முடி மறந்து போனான்! மாலையில்

கடைமேல் இருந்தான்: சணக்கு வரைதல்,

இடையில் வந்தோ ரிடம்நலம் பேசுதல்,

வணிகர் கொண்டு வந்த முத்தைக்

குணம் ஆராய்ந்து கொள்முதல் செய்தல்,

பெருலா பத்தொடு பெறத்தகும் முத்து

வரின், அதைக் கருத்தொடு வாங்க முயலுதல்,

ஆன இவற்றை அடுத்தநாள் செய்வதாய்

மோனத் திருந்தோன் முடிவு செய்து,

மந்தமாய்க் கிடந்த மாலையை அனுப்பி

வந்தான் வீடு! வந்தான் தந்தை!

தெருவின் திண்ணையிற் குந்தி

இருவரும் பேசி யிருந்தனர் இரவிலே!

“விற்றுமுதல் என்ன? விலைக்கு வந்த முத்திலே

குற்றமில் ஸலேயே? நீ கணக்குக் குறித்தாயோ?”

என்று வினவினான் தந்தை. இனியமகன்,

“ஒன்றும்நான் விற்கவில்லை; ஓர்முத்தும் வாங்க வில்லை;

அந்தி வியாபாரம் அதுள்ளன மோற்கவும்

மந்தமாயிற்” ரென்றான். மானநாய்கன் வருந்திக்

“காலையிலே நீ போய்க் கடையைத்திறி! நான் அவ்

வேலனிடம் செல்கின்றேன்” என்று விளம்பினான்,

“நான் போய் வருகின்றேன் அப்பா! நடைச்சிரமம்

ஏன்தங்கட்ட” கென்றான் இனிதாகப் பொன் முடியான்!

“இன்றுநீ சென்றதிலே ஏமாற்றப் பட்டாய்; நான்

சென்றால் நலமண்றோ” என்றுரைத்தான் சீமான்!

“தயவுசெய்து தாங்கள் தடைசெய்ய வேண்டாம்;

வெயிலுக்கு முன் நான் போய் வீடுவருவேன்” என்றான்.

வேலமுத் துக்கொடுக்க வேண்டும்; அதுவன்றிச்

சோலையப்பன் என்னவரச் சொல்லி யிருக்கின்றான்;

ஆதவினால், நான்நாளை போவ தவசியம். நீ
ஏதும் தடுக்காதே” என்று முடித்தான் தந்தை!
ஒப்பவில்லை! மீறி உரைக்கும் வழக்கமில்லை!
அப்பா விடத்தில் அமுதை எதிர்பார்த்தான்!
அச்சமயம் சோறுண்ண அன்னை அழைத்திட்டாள்
நச்சன்னைச் சென்றான் நலிந்து.

பண்டாரத் தூது

பகவவன் உதிப்ப தன்முன்
பண்டாரம் பூக்கொ ணர்ந்தான்
புகலுவான் அவனி டத்தில்
பொன்முடி: “ஜயா, நீவிர
சகலர்க்கும் வீடு வீடாய்ப்
பூக்கட்டித் தருகின் றீர்கள்;
மகரவீ துயிலே உள்ள
மறைநாய்கன் வீடும் உண்டோ?

மறைநாய்கன் பெற்ற பெண்ணாள்,
மயில்போலும் சாயல் கொண்டாள்,
நிறைமதி முகத்தாள்; கண்கள்
நீலம்போல் பூத்தி ருக்கும்;
பிறைபோன்ற நெற்றி வாய்ந்தாள்;
பேச்செல்லாம் அமுதாய்ச் சாய்ப்பாள்;
அறையும் அவ் வணங்கை நீவிர
அறிவீரா? அறிவீராயின்,

சேதியொன் றுரைப்பேன் யார்க்கும்
தெரியாமல், அதனை அந்தக்
கோதைபால் நீவிர் சென்று
கூறிட ஒப்பு வீரா?
காதைளன் முகத்தில் சாய்ப்பீர்!
கையினில் வராகன் பத்துப்
போதுமா?” என்று மெல்லப்
பொன்முடி புலம்பிக் கேட்டான்!

“உன்மாமன் மறைநாய் கன்தான்!
அவன்மகள் ஒருத்தி உண்டு;
தென்னம் பாளை பிளந்து
சிந்திடும் சிரிப்புக் காரி!
இன்னும்கேள் அடையா எத்தை;
இடை, வஞ்சிக் கொடிபோல் அச்சம்.
நன்றாகத் தெரியும்! நானும்
ஒ அளிப் பதும் உண்’டென்றான்.

“அப்பாவும் மாம னாரும்
ழனையும் எலியும் ஆவார்;
அப்பெண்ணும் நானும் மெய்யாய்
ஆவியும் உடலும் ஆனோம்!
செப்பேந்தி அவள் துறைக்குச்
செல்லுங்கால், சென்று காண
ஓப்பினேன்! கடைக்குப் போக
உத்தர விட்டார் தந்தை!

இமைநோக என்னை நோக்கி
இருப்பாள்கண் திருப்ப மாட்டாள்;
சுமைக்குடம் தூக்கி அந்தச்
சுடர்க்கொடி காத்திருந்தால்,
‘நமக்கென்ன என்றி ருத்தல்
ஞாயமா?’ நீவிர் சென்றே
அமைவில்என் அசந்தரப் பத்தை
அவளிடம் நன்றாய்ச் சொல்லி;

சந்திக்க வேறு நேரம்
தயவுசெய் துரைக்கக் கேட்டு
வந்திட்டால் போதும்! என்னைக்
கடையிலே வந்து பாரும்!
சிந்தையில் தெரிவாள; கையால்
தீஸ்டுங்கால் உருவும் மாறி
அந்தரம் மறைவாள்; கூவி
அழும்போதும் அதையே செய்வாள்.

வையத்தில் ஆண்டு நாறு
வாழநான் எண்ணி னாலும்,
தையலை இராத்தி ரிக்குள்
சந்திக்க வில்லை யானால்,
மெய்யெங்கே? உயிர்தா னெங்கே?
வெடுக்கென்று பிரிந்து போகும்!
‘உய்யவா? ஒழிய வா?’ என்
ருசாவியே வருவீர் என்றான்!

பண்டாரம் ஓப்பிச் சென்றான்.
பொன்முடி பரிவாய்ப் பின்னும்
கண்டழுங் கோதை யென்னும்
கவிதையே நினைப்பாய், அன்னாள்
தண்டைக்கால் நடை நினைந்து
தான் அது போல்ந டந்தும்,
ஒண்டொடி சிரிப்பை எண்ணி
உதடுழுத் தும்கி டப்பான்!

வலியஅங் கணைத்த தெண்ணி
மகிழ்வான்! அப்போது கீழ்ப்பால்
ஒலிகடல நீலப் பெட்டி
உடைத்தெழுத் ததுக திர்தான்!

பலபல எனவி டிந்த
 படியினால், வழக்க மாகப்
 புலம்நோக்கிப் பசுக்கள் போகப்
 பொன்முடி கடைக்குப் போனான்!

நள்ளிருளில் கிள்ளை வீட்டிற்கு

நீலம் கரைத்த நிறைகுடத்தின் உட்புறம்போல்
 ஞாலம் கறுப்பாக்கும் நள்ளிருளில்—சோலை உதிர்
 பூவென்ன மக்கள் துயில்கிடக்கும் போதில், இரு
 சீவன்கள் மட்டும் திறந்தவிழி—ஆவலினால்
 மூடா திருந்தவாம்! முன்விறையில் பொன்முடியான்
 ஆடா தெழுந்தான் அவள் நினைப்பால்!—ஓடைக்குள்
 காலால் வழிதடவும் கஷ்டம்போல், தன்னைர்வால்
 ஏலா இருளில் வழிதடவி—மேல் ஏகி,
 வீட்டுத் தெருக்கதவை மெல்லத் திறந்திருண்ட
 காட்டில் இரு கண்ணில்லான் போதல்போல்—பேட்டை
 அகன்ற போய், அன்னவளின் வீட்டினது தோட்டம்
 புகும்வாசல் என்று புகுந்தான்—புகும் தருணம்
 வீணையிலோர் தந்தி மெதுவாய் அதிர்ந்ததுபோல்,
 ஆணமுகன் என்றெண்ணி “அத்தான்” என்றாள் நங்கை
 ஒங்கார மாய்த்தடவி அன்பின் உயர்பொருளைத்
 தாங்கா மகிழ்ச்சியுடன் தான்பிடித்துப்—பூங்கொடியை
 மாரோ டணைத்து, மணற்கிழங்காய்க் கண்ணத்தில்
 வேரொடு முத்தம் பறித்தான்! அந்—நேரத்தில்,
 பின்வந்து சேர்த்துப் பிடித்தான் மறைநாய்கன்
 பொன்முடியை! மங்கை புலன்துடிக்க—அன்பில்லா
 ஆட்கள் சிலர்வந்தார். புன்னை அடிமரத்தில்
 போட்டிறுக்கக் கட்டினார் பொன்முடியை!—நீட்டு
 மிலாரெரடுத்து வீசம் மறைநாய்கன் காலில்
 நிலாமுகத்தை ஒற்றி, நிமிர்ந்து.—கலாபமயில்
 “அப்பா அடிக்காதீர்” என்றமுதாள். அவ்வழுதம்
 ஒப்பாளைத் தள்ளி உதைக்கலுற்றான்—அப்போது
 வந்துநின்ற தாயான வஞ்சிவடி வென்பாள்
 சுந்தரியைத் தூக்கிப் புறம்போனாள்;—சுந்தரியோ
 அன்னையின் கைவிலக்கி, ஆணமுகனுடன் சேர்ந்தே,
 “என்னை அடியுங்கள்” என்றுரைத்துச்—சின்னவிழி

முத்தாரம் பாய்ச்ச, உதட்டின் முனை நடுங்க
வித்தார லோகம் விலவிலக்க—அத்தானின்

பொன்னுடம்பில் தன்னுடம்பைப் போர்த்தபடியிருந்தாள்.
பின்னும் அவன்கோபம் பெரிதாகி—அன்னார்

இருவரையும் இன்னற் படுத்திப் பிரித்தே
ஒருவனைக் கட்டவிழ்த் தோட்டித்—திருவனைய

செல்விதனை வீட்டிற் செலுத்தி, மறைநாய்கன்
இல்லத்துட் சென்றான். இவன் செயலை—வல்லிருஞும்
கண்டு சிரித்ததுபோல, காலை அரும்பிற்று!
'வண்டு வழிநீர் வடித்தாளே!—அன்டையில்என்

துன்பந் தடுக்கத் துடித்தாளே! ஐயகோ,
இன்ப உடலில் அடி யேற்றாளே!—அன்புள்ள

காதவிக் கிள்ளும்னன் கஷ்டம் விளைப்பாரோ!
மாது புவிவெறுத்து மாய்வாளோ!—தீதெல்லாம்
என்னால் விளைந்ததனால் என்னைப் பழிப்பாளோ!
என்று, தன் துன்பத்தை என்னாமல்—அன்னாள்
நலமொன்றே பொன்முடியான் நாடி நடந்தான்
உலராத காயங்க ளோடு.

பண்டாரத்தைக் கண்டாள் தத்தை

பண்டாரம் இரண்டு நாளாய்ப்
ழுங்கோதை தன்னைப் பார்க்கத்
திண்டாடிப் பேரனான்! அந்தச்
செல்வியும் அவ்வா ரேயாம்!
வண்டான விழியால், அன்னாள்
சன்னவின் வழியாய்ப் பார்த்துக்
கொண்டிருந் தாள்.பண்டாரம்
குறட்டினிற் போதல் பார்ந்தாள்.

இருமினாள். திரும்பிப் பார்த்தான்!
தெருச்சன்னல் உள்ளி ருந்தே,
ஒருசெந்தா மரை இ தழிதான்
தென்றலால் உதறல் போல,
வருகளன் றழைத்த கையை
மங்கைகை என்ற றிந்தான்.
'பொருளைநீர் கொள்க இந்தத்
திருமுகம் புனிதர்க்' கென்றே;

பகர்ந்தனன், போவீர் போவீர்!
 எனச்சொல்லிப் பறந்தாள்! அன்னோன்,
 மிகுந்தசந்தோஷத் தோடு
 “மெல்லியே என்ன சேதி?
 புகலுவாய்” என்று கேட்டான்.
 “புகலுவ தொன்று மில்லை
 அகன்றபோவீர்; எனக்கே
 பாதுகாப் பதிகம்” என்றாள்.

“சரிசரி ஒன்றே ஒன்று
 தாய்தந்தை மார்உன் மீது
 பரிவுடன் இருக்கின் றாரா?
 பகையென்றே நினைக்கின் றாரா?
 தெரியச் சொல்” என்றான், அன்னாள்
 ‘சிக்கிரம் போவீர்’ என்றாள்.
 “வரும்படி சொல்ல வாழன
 மச்சானை” என்று கேட்டான்.

“விவரமாய் எழுதியுள்ளேன்
 வினரவினிற் போவீர்” என்றாள்.
 “அவரங்கே இல்லா விட்டால்
 ஆரிடம் கொடுப்ப” தென்றான்.
 “தவறாமல் அவரைத் தேடித்
 தருவதுன் கடமை” என்றாள்.
 “கவலையே உனக்கு வேண்டாம்
 நான்குளனைக் காப்பேன். மேலும்...

என்றின்னும் தொடர்ந்தான். மங்கை
 “என் அன்னை வருவா ணையா
 முன்னர்நீர் போதல் வேண்டும்”
 என்றுதன் முகம்சு ருக்கிப்
 பின்புறம் திரும்பிப் பார்த்துப்
 பேதையும் நடுங்க லுற்றாள்.
 “கன்னத்தில் என்ன” என்றான்.
 “காயம்” என் றுரைத்தாள் மங்கை.

“தக்கதோர் மருந்துண்” டென்றான்.
 “சரிசரி போவீர்” என்றாள்.
 அக்கணம் திரும்பி னாள்; பின்
 விரல்நொடித் தவளைக் கூவிப்,
 “பக்குவ மாய்ந டக்க
 வேண்டும் நீ” என்றான். பாவை,
 திக்கென்று தீப்பி டித்த
 முகங்காட்டச் சென்றோ முந்தான்.

அவன் எழுதிய திருமுகம்

பொன்முடி கடையிற் குந்திப்
 புறத்தொழில் ஒன்று யின்றித்
 தன்மனத் தூட்பு றத்தில்
 தக தக என்ஔ விக்கும்
 மின்னவின் கொடிடி கர்த்த
 விசித்திரப் பூங்கோ தெபால்
 ஒன்றுபட் டிருந்தான்! கண்ணில்
 ஒளியுண்டு; பார்வை யில்லை!

கணக்கர்கள் அங்கோர் பக்கம்
 கடை வேலை பார்த்திருந்தார்
 பணம்பெற்ற சந்தோ ஷத்தால்
 பண்டாரம் விரைந்து வந்தே
 மணிக்கொடி இடையாள் தந்த
 திருமுகம் தந்தான்; வாங்கித்
 தணவிலே நின்றி ருப்போர்
 தண்ணீரில் தாவு தல்போல்,

எழுத்தினை விழிகள் தாவு
 இதயத்தால் வாசிக் கின்றான்:
 “பழத்தோட்டம் அங்கே; தோப்
 பசிகாரி இவ்வி டத்தில்!
 அழத்துக்கம் வரும் படிக்கே
 புன்னையில் உம்மைக் கட்டிப்
 புழுதி துடிப்ப தைப்போல்
 துடித்திடப் புடைத்தார் அந்தோ!

புன்னையைப் பார்க்குந் தோறும்
 புலனெலாம் துடிக்க லானேன்;
 அன்னையை, வீட்டி ஹுள்ள
 ஆட்களை, அழைத்துத் தந்தை
 என்னையே காவல் காக்க
 ஏற்பாடு செய்து விட்டார்!
 என் அறை தெருப் பக்கத்தில்
 இருப்பது, நானோர் கைதி!

அத்தான், என் ஆவி உங்கள்
 அடைக்கலம்! நீர்ம றந்தால்
 செத்தேன்! இஃதுண்மை, இந்தச்
 செகத்தினில் உம்மை அல்லால்
 சத்தான பொருளைக் காணேன்!
 சாத்திரம் கூறுகின்ற
 பத்தான திசை பரந்த
 பரம்பொருள் உயர்வென் கின்றார்.

அப்பொருள் உயிர்க் குலத்தின்
பேரின்பம் ஆவ தென்று
செப்புவார் பெரியார் யாரும்
தினந்தோறும் கேட்கின் ரோமே;
அப்பெரி யோர்க் கௌல்லாம்
—வெட்கமாய் இருக்கு தத்தான்—
கைப்பிழத் தணைக்கும் முத்தம்
ஒன்றேனும் காணார் போலும்!

கனவொன்று கண்டேன் இன்று
காமாடசி கோயி லுக்குள்
எனதன்னை, தந்தை, நான், இம்
மூவரும், எல்லா ரோடும்
தொண்டொண என்று பாடித்
துதிசெய்து நிற்கும் போதில்,
எனதுயின் புறத்தில் நீங்கள்
இருந்தீர்கள், என்ன விந்தை!

காய்ச்சிய இரும்பா யிற்றுக்
காதலால் எனது தேகம்!
பாய்ச்சலாய்ப் பாயும் உம்மேல்
தந்தையார் பார்க்கும் பார்வை
கூச்சலும் கிளம்ப, மேன்மேல்
கும்பலும் சாய்ந்த தாலே,
ஒச்சாமல் உம்தோன் என்மேல்
உராய்ந்தது சிவிர்த்துப் போனேன்!

பார்த்தீரா நமது தூதாம்
பண்டாரம் முகஅ மைப்பை?—
போர்த்துள்ள துணியைக் கொண்டு
முக்காடு போட்டு, மேலே
ஓர்துண்டால் கட்டி, மார்பில்
சிவலிங்கம் ஊச லாட
நேரினில் விடியு முன்னர்
நெடுங்கையில் குடலை தொங்க,

வருகின்றார்; முகத்தில் தாடி
வாய்ப்பினைக் கவனீத் தீரா?
பரிவுடன் நீரும் அந்தப்
பண்டார வேஷம் போடக்
கருதுவீ ராளன் அத்தான்?
கண்ணெதிர் உம்மைக் காணும்
தருணத்தைக் கோரி, என்றஞ்
சன்னவில் இருக்கவா நான்?

அன்னையும் தந்தை யாரும்
அறையினில் நம்மைப் பற்றி
இன்னும் கட்சி பேசி
இருக்கின்றார்; உம்மை அன்று
புன்னையில் கட்சிச் செய்த
புண்ணிய காரி யத்தை
உன்னத மென்று பேசி
உவக்கின்றார் வெட்க மின்றி!

குளிர்புனல் ஓடை யே, நான்
கொதிக்கின்றேன் இவ்வி டத்தில்!
வெளியினில் வருவ தில்லை;
வீட்டினில், கூட்டுக் குள்ளே
கிளியெனப் போட்ட டைத்தார்
கெடுநினைப் புடைய பெற்றோர்!
எளியவள் வணக்கம் ஏற்பீர்!
இப்படிக் குப்பூங் கோதை.”

நுனுக்க மறியாச் சணப்பன்

பொன்முடி படித்த பின்னரப்
புன்சிரிப் போடு சொல்வான்;
“இன்றைக்கே இப்போ தேழூர்
பொய்த்தாடி எனக்கு வேண்டும்
அன்னத நோடு மீசை
அசல்லமக் குள்ள தைப்போல்
முன்னேநீர் கொண்டு வாரும்
முடிவுசொல் வேண்டின்” என்றான்.

கணக்கர்கள் அவன் சமீபம்
கைகட்டி ஏதோ கேட்க
வணக்கமாய் நின்றி ருந்தார்;
வணிகர்சேய் கணக்கர்க் கஞ்சிச்
சணப்பன் பண்டாரத் தின்பால்
சங்கதி பேச வில்லை.
நுனுக்கத்தை அறியா ஆண்டி
பொன்முடி தன்ன நோக்கி,

“அவள்ஒரு வெள்ளள நூல்போல்
ஆய்விட்டாள்” என்று சொன்னான்
“அவுஷதம் கொடுக்க வேண்டும்
அடக்க” கென்றான் செம்மல்! பின்னும்,
“கவலைதான் அவள் நோய்” என்று
பண்டாரம் கட்ட விழுத்தான்
“கவடில்லை உன்தாய்க்” கென்று
கவசம்செய் தத்தை முடி;

கணக்கரே ஏன்றிற் கின்றீர்
பின்வந்து காண்பீர் என்றான்
கணக்கரும் போக லாணார்;

கண்டாப் பண்டா ரந்தான்,
அணங்குக்கும் உனக்கும் வந்த
தவருக்குந் தானே என்றான்,
குணமிலா ஊர்க் கதைகள்
கூறாதீர் என்று செம்மல்,

பண்டாரந் தனைப் பிடித்துப்
பரபர எனஇ முத்துக்
கொண்டேபோய்த் தெருவில் விட்டுக்
“குறிப்பறி யாமல் நீவீர்
குண்டானிற் கவிழ்ந்த நீர்போல்
கொட்டாதீர்” என்றான். மீண்டும்
பண்டாரம், கணக்கர் தும்மைப்
பார்ப்பதாய் உள்ளே செல்ல,

பொன்முடி “யாரைப் பார்க்கப்
போகின்றீர்?” என்று கேட்டான்.
“பொன்முடி உனக்கும் அந்தப்
ழுங்கோகை தனக்கும், மெய்யாய்
ஒன்றும் சம்பந்த மில்லை
என்றுபோய் உரைக்க எண்ணம்”
என்று பண்டாரம் சொன்னான்.
பொன்முடி இடை மறித்தே,

பண்டாரம் அறியத் தக்க
பக்குவம் வெகுவாய்க் கூறிக்
கண்டிடப் ழுங்கோ தெபால்
காலையில் போக எண்ணங்
கொண்டிருப் பகையுங் கூறிப்
பிறரிடம் கூறி விட்டால்
உண்டாகும் தீமை கூறி
உணர்த்தினான்! போனான் ஆண்டி.

விடியுமுன் துடியிடை

சேவலுக்கும் இன்னுமென்ன தூக்கம்? இந்தக்
தெருவார்க்கும் பொழுது விடிந்திட்ட சேதி
தேவைஇல்லை போலும்! இதை நான் என் தாய்க்குச்
செப்புவதும் சரியில்லை என்ன கஷ்டம்?
ழுவுலகப் பெண்டிரெலாம் இக்கா லத்தில்
புதுத்தினுசாய்ப் போய்விட்டார்! இதெல்லாம் என்ன!
ஆவலில்லை இல்லறத்தில்! விடியும் பின்னால்;
அதற்குமுன்னே எழுந்திருந்தால் என்ன குற்றம்!

விடியுமுன்னே எழுந்திருத்தல் சட்ட மாணால்
 வீதியில்நான் இந்நேரம், பண்டா ரம்போல்
 வடிவெடுத்து வரச்சொன்ன கண்ணா ஓர்தாம்
 வருகின்றா ராவென்று பார்ப்பே ன்றோ?
 துடிதுடித்துப் போகின்றேன்! இரவி வெல்லாம்
 தூங்காமல் இருக்கின்றேன். இவற்றை யெல்லாம்
 ஒடிபட்ட சள்ளிகளா அறியும்? என்றே
 உலகத்தை நிந்தித்தாள் பூங்கோ தைதான்.

தலைக்கோழி கூவிற்று! முதலில் அந்தத்
 தையல்தான் அதைக்கேட்டாள். எழுந்திருந்தாள்.
 கலைக்காத சாத்துபடிச் சிலையைப் போலே
 கையோடு செம்பில்நீர் ஏந்தி ஓடி,
 விலக்கினாள் தாழ்த்தன்னை! வாசல் தன்னை
 விளக்கினாள் நீர்தெளித்து! வீதி நோக்கக்
 குலைத்ததொரு நாய்அங்கே! சரிதான் அந்தக்
 கொக்குவெள்ளை மேல்வேட்டிப் பண்டா ரந்தான்.

என்றுமனம் பூரித்தாள். திருவி மூவே
 எனைமகிழ்ச்சி செய்யநீ வாவா என்று
 தன்முகத்தைத் திருப்பாமல் பார்த்தி ருந்தாள்.
 சனப்பனா? குணக்குன்றா? வருவதென்று
 தன்உணர்வைத் தான்கேட்டாள்! ஆளன் வந்தான்!
 தகதகெணக் குதித்தாடும் தனது காலைச்
 சொன்னபடி கேள்ளன்றாள். பூரிப் பெல்லாம்
 துடுக்கடங்கச் செய்துவிட்டாள். ‘அத்தான்’ என்றாள்.

‘ஆம்’ என்றான். நடைவீட்டை அடைந்தார்! அன்னை
 அப்போது பால்கறக்குத் தொடங்கு கின்றாள்.
 தாமரைபோய்ச் சந்தனத்தில் புதைந்த கைப்போல்
 தமிழ்ச்சுவடிக் கண்ணத்தில். இதழ் உனர்வை
 நேமழுறச் செலுத்திநறுங் கவிச்சுவைகள்
 நெடுழுச்சுக் கொண்டமட்டும் உறிஞ்சி நின்று
 மாமியவள் பால்கறந்து முடிக்க, இங்கு
 மருமகனும் இச்சென்று முடித்தான் முத்தம்!

பூமுடித்த பொட்டனைத்தை வைத்துச் சென்றான்.
 பூங்கோதை குழல்முடித்துப் புகுந்தாள் உள்ளே!
 ‘நீ முடித்த வேலையென?’ என்றாள் அன்னை!
 ‘நெடுங்கயிற்றைத் தலைமுடித்துத் தன்னீர் மொண்டேன்;
 ஆமுடித்த முடியவிழுத்துப் பால் கறந்தீர்;
 அதைமுடித்தீர்; நீர் தெளித்து முடித்தேன். இன்னும்
 ச முடித்த தேண்கூட்டை வடித்தல போலே
 எனைவருத்தா தீர்!’ என்றாள். அறைக்குள் சென்றாள்.

அறையிலிருந்து அம்பலத்தில்

‘ஓருநாள் இரவில் உம்ச மானின்
அருமைப் பிள்ளை, ஜீயோ பாவம்
பட்ட பாடு பருத்திப் பஞ்சதான்
பட்டிருக்குமா? பட்டிருக் காதே!’
என்று கூறினான் இரிசன் என்பவன்.

‘என்ன’ என்றான் பொன்னன் என்பவன்.
இரிசன் என்பவன் சொல்லு கின்றான்:

‘பரிசம் போட்டுப் பந்தவில் மணந்த
மாப்பிளை பொன்முடி, மணப்பெண் பூங்கோதை,
சாப்பாடு சமைத்துச் சாப்பிடு வதுபோல்
புன்னை அடியில் பூரிப்பு முத்தம்
தின்றுகொண் டிருந்தார்! திடையென் ரெசமான்,
பிடித்துக் கட்டினார் பிள்ளையான் டானை!
அடித்தார் மிலாரால்! அழைத்தார் என்னை!
அவிழ்த்து விட்டபின் அவதியோ டோடினான்!’
என்றது கேட்ட பொன்னன் உடனே
சொன்னதை யெல்லாம் தோளில் முடித்து,
மான நாய்கள் தன்னிடம்
போனான் விரைவில் புகல்வ தற்கே!

பெற்றோர் பெருந்துயர்

விளக்குவைத்து நாழிகை ஒன்றாயிற்று. மீசை
வளைத்துமே வேற்றிஅந்த மானநாய்கன் வந்தான்.
‘அன்னம்’ என்று கூவினான் அன்னோன் மனைவிதனை;
‘என்ன?’ என்று கேட்டே எதிரில்வந்து நின்றிருந்தாள்!
‘பையன் வெறிபிடித்து பாங்காய் இருக்கின்றான்.
செய்வதின்ன தென்று தெரியவில்லை. பெட்டியன்டை
உட்கார்ந்தால் உட்கார்ந்த வண்ணமாம். ஓலைதனைத்
தொட்டுக் கணக்கெழுதித் தோதாய் விலைபேசி
வாரம் இரண்டா யின்வாம். இதுஎன்ன
கோரம்!’ எனக்கூறிக் குந்தினான் பீடத்தில்!
அச்சமயம் பொன்னன் அருகில்வந்து நின்றுமே
அச்சமய மாக ‘ஐயா’ எனக்கூவிப்
பொன்முடியான் பூங்கோதை வீட்டுக்குப் போனதையும்,
புன்னை மரத்தடியில் கட்டிப் புடைத்தையும்,
சொல்லி முடித்திட்டான். அன்னம் துடித்தழுதாள்.
‘நல்லதுநீ போவிபான்னா’ என்று நவின்றுபின்,
மான நாய்கன்தான் மனத்துயரம் தாங்காமல்
‘தானதருமங்கள் நான்செய்து பெற்ற பிள்ளை,
ஏன்னன் றதட்டாமல் அதுவரைக் கும்சிறந்த
வானமுதம் போல வளர்த்த அருமைமகன்.
வெள்ளை உடுத்தி வெளியிலொரு வன்சென்றால்
கொள்ளிக்கண் பாய்ச்சும் கொடிய உலகத்தில்
வீட்டில் அரசநலம் வேண்டுமட்டும் கொள்ளப்பா

நாட்டில் நடக்கையிலே நட்ட தலையோடு
செல்லப்பா என்று சிறக்க வளர்த்த பிள்ளை,
கொல்லைப் புறத்தில் கொடுமைபல பட்டானா !”
என்று பலவாறு சொல்லி இருக்கையிலே,
நின்றெரியும் செந்தீயில் நெய்க்குடமும் சாய்ந்ததுபோல்,
பண்டாரம் வந்து பழிப்பதுபோல் பல்லிளிக்கக்
கண்டாறாந் நாய்கன் கடிந்த மொழியாக
“நில்லாதே போ” என்றான். “என்னால் நிகழ்ந்ததில்லை.
சொல்லென்று தங்கள்பிள்ளை சொன்னபடி

போய்ச்சொன்னேன்.

மூங்கோதை ஓலைதந்து போய்க்கொடு என்றான்; அதனை
வாங்கிவந்து பிள்ளை வசம்சேர்த்தேன் வேறென்ன”
என்றுரைத்தான் பண்டாரம்! கேட்டான் இதைநாய்கன்,
“சென்றதற்குக் கூவிளன் சேர்ந்த துனக்” கென்றான்.
“பத்து வராகன் பணம்கொடுத்த தாகவும்
முத்துச் சரத்தைஅவள் மூடித்தந் தாள்ளனவும்
எந்த மடையன் இயம்பினான் உங்களிடம்?
அந்தப் பயலை அழையுங்கள் என்னிடத்தில்!
தாடிஒன்று கேட்டான் எனக்கென்ன, தந்ததுண்டு.
மூடிமுக் காடிட்டு முஞ்சியிலே தாடிஒட்டி,
நான்போதல் போல நடந்தான் அவளிடத்தில்.
மான்வந்தாற் போல்வந்து வாய்முத்தம் தந்து விட்டுப்
போய்விட்டாள் வீட்டுக்குள் பூங்கோதை: மெய்க்காதல்
ஆய்விட்டாள் பொன்முடிமேல்! அப்பட்டம், பொய்யல்ல!”
என்று பண்டாரம் இயம்பவே, நாய்கனவன்
“நன்று தெரிந்துகொண்டேன், நான் சொல்வ தைக்கேட்பாய்.
என்னைநீ கண்டதாய் என்மகன்பால் சொல்லாதே:
அன்னவனை நானோ அயலுருத் குப்போகச்
சொல்ல நினைக்கின்றேன் அன்னவன்பால் சொல்லாதே!
செல்லுவாய்” என்றுரைத்தான், பண்டாரம் சென்றுவிட்டான்.
பண்டாரம் போனவுடன் நாய்கன் பதைபதைத்துப்
பெண்டாட்டி தன்னைப் பெரிதும் துயரமுடன்,
“அன்னம் இதைக்கேள்! அவனை வடதேசம்
சென்றுமுத்து விற்றுவரச் செப்ப நினைக்கின்றேன்;
நாளைக்கு முத்து வணிகர்கள் நாற்பதுபேர்
தோளில் சுமந்தும் பொதிமாடு தூக்கவைத்தும்
முத்துவிற்கப் போகின்றார். நம்பொன் முடியையும்
ஒத்தனுப்பி விட்டால் குறைகள் ஒழிந்துவிடும்;
கொஞ்சநாள் சென்றால் மறப்பான் குளறுபடி
நெஞ்சில் அவன்மயக்கம் நீங்கும்!” எனச் சொன்னான்.
அன்னம் துயரில் அழுந்திக் கரையேறிச்
சொன்னது நன்றென்றாள் துணிந்து.

இல்லையென்பான் தொல்லை

பொன்முடி கடையி னின்று
 வீட்டுக்குப் போகும் போது
 தன்னெதிர்ப் பண்டா ரத்தைப்
 பார்த்தான்; “தனியாய் எங்கே
 செல்கிறீர்”; என்று கேட்டான்.
 பண்டாரம் செப்பு கின்றான் :
 “உன்தந்தை யாரும், நானும்
 ஒன்றுமே பேச வில்லை.

அவனுக்கும் உனக்கு முள்ள
 அந்தரங் கத்தை யேனும்,
 அவன்உன்னை மரத்தில கட்டி
 அடித்ததை யேனும், காதற்
 கவலையால் கடையை நீதான்
 கவனியா மையை யேனும்,
 அவர்கேள்விப் படவே இல்லை,
 அதற்கவர் அழவு மல்லை.

நாளைக்கே அயலூர்க் குன்னை
 அனுப்பிடும் நாட்ட மில்லை;
 கேளப்பா, தாடிச் சேதி
 கேட்கவும் இல்லை” என்றான்.
 ஆளனாம் பொன்மு டிக்கோ
 சந்தேகம் அதிக ரிக்கக்
 கோளனாம் பண்டா ரத்தின்
 கொடுமையை வெறுத்துச் சென்றான்

எதிர்பாரா பிரிவு

பொதிசமந்து மாடுகளும் முன்னே போகப்
 போகின்றார் வடதேசம் வணிகர் பல்லோர்!
 அதிசயிக்கும் திருமுகத்தான், பூங்கோ நைபால்
 ஆவிவைத்தோன், பொன்முடியான் அவர்க ளோடு
 குதிகாலைத் தூக்கிலைக்கத் துடித்துக் காதல்
 கொப்பளிக்கும் மனத்தோடு செல்ல வூற்றான்.
 மதிமுகத்தாள் வீடிருக்கும் மகர வீதி
 வந்துநுழைந் ததுமுத்து வணிகர் சுட்டம்.

வடநாடு செல்கின்ற வணிகர்க் கெல்லாம்
 மங்கையரும் ஆடலரும் வீதி தோறும்,
 “இடரொன்றும் நேராமல் திரும்ப வேண்டும்”
 என்றுரைத்து வாழ்த்தலுற்றார்! மாடி மீது
 சுடர்ஒன்று தோன்றிற்றுப் பொன்மு டிக்கே
 துயர்ஒன்று தோன்றிற்றுக் கண்ணீர் சிந்த,
 அடர்கின்ற பூங்கொடியை விழிக்கு நிப்பால்,
 “அன்பேநீ விடைகொடுப்பாய்” என்று கேட்டான்.

எதிர்பார் த்த தில்லையவள் வடநா டென்னும்
எமலோகத் துக்கன்பன் செல்வா னென்றே!
அதிர் ந்ததவள் உள்ளந்தான்! பயணஞ் செல்லும்
அணிமுத்து வணிகரோடு கண்டபோது,
விதிரவிதிர் தத மலர்மீனி வியர் ததுப் போக
வெம்பினாள்; வெடித்துவிடும் இதயந் தன்னைப்
புதுயலர்க்கை யால் அழுத்தித் தலையில் மோதிப்
புண்ணுள்ளத்தின் செந்நிரைக் கண்ணாற் பெய்தாள்!

விடைகேட்கும் பொன்முடிக்குத் திடுக்கிட்டஞ்சும்
விழிதானா? விழியொழுகும் நீர்தா னா? பின்,
இடைஅதிரும் அதிர்ச்சியா? மனநெருப்பா?
எதுவிடை? பொன் முடிமீண்டும் மீண்டும் மீண்டும்
கடைவழியால் மாடியிலே கனிந்தி ருக்கும்
கனிதன்னைப் பார்த்துப்பார்த் தகன்றான். பாவை
உடைந்துவிழு வாள். எழுவாள், அழுவாள் கூவி!
“உயிரேநீர் பிரிந்தீரா” என்று சோர்வாள்;

அழுதிவொள் மழுமதியாள்

“இங்கேதான் இருக்கின்றார் ஆத லாலே
இப்போதே வந்திடுவார் என்று கூறி
வெங்காதல் பட்டழியும் என்ற யிர்க்கு,
விநாடிதொறும் உரைத்துரைத்துக் காத்து வந்தேன்.
இங்கில்லை; அடுத்தவர் தனிலு மில்லை;
இருமுன்று மாதவழித் தூர முள்ள
செங்கதிரும் கதிமாறிக் கிடக்கும் டில்லி
சென்றுவிட்டார்; என்றயிர் தான் நிலைப்ப துண்டோ?

செங்கிளையில் பழம்பூப்போல், புதரில் குந்தும்
சிட்டுப்போல், தென்னையிலே ஊச லாடி
எழுந்தோடும் கிள்ளைபோல், எனது டம்பில்
இனியூயிர் ஒருகணத்தில் பிரிதல் உண்மை!
வழிந்தோடி வடக்கினிலே பாயும் இன்ப
வடிவழகின் அடிதொடர்வ தென்ற எண்ணைக்
கொழுந்தோடி, எனதுயிரை நிலைக்கச் செய்க!
“கோமானே பிரிந்தீரா?” எனத் துடித்தாள்.

தாய்வயிற்றி னின்றுவந்த மானின் கன்று
தள்ளாடும்; விழும்; எழும்; பின்னிறகும்; சாயும்.
தூய்வனசப் பூங்கோதை அவ்வா றானாள்;
தோளசந்து தாளசந்து மாடி விட்டுப்
பாய்விரிந்து கிடக்குந்தன் அறைக்கு வந்து
படுத்திருந்தாள்; அவளை திரில், கூடந் தன்னில்.
நாய்கிடந்து குலைப்பதுபோல், கழுதைக் கூட்டம்
நாலுறள்க் கத்துதல் போல், பேச லுற்றார்:

“வடநாடு செல்கின்றான் அந்தப் பையன்.

உருப்படான்! வயதென்ன! நடத்தை மோசம்!

நடப்பானா? தூரத்தைச் சமாளிப் பானா?

நான் நினைக்க வில்லை” என்று மகிழ்ச்சி கொண்டு திடமுடனே வஞ்சிவடி வுரைத்து நின்றாள்.

சிரிப்போடும் சினத்தோடும், ‘இதனைக் கேளாய் வடக்கென்றால் சாக்காடென் ரேதான் அர்த்தம்!

மாளட்டும்!” என்றுரைத்தான் மறைநாய் கண்தான்.

வெள்ளீயம் காய்ச்சிப் பூங்கோதை காதில்

வெடுக்கெனவே ஊற்றியதால் அந்த மங்கை, கள்ளீயும் பானைபோல் கண்ணீர் விட்டுக்

கடல்நீரில் சுறைப்போலப் படுக்கை தன்னில் துள்ளி, உடல் துவள்வதன்றித் தந்தை தாயார்

துடுக்குமொழி அடக்குதற்கு வாய்தா னுண்டோ? தள்ளான்னா முடிவொன்று கண்டாள் அங்குத்

தனியக்கன்ற காதலன்பால் செல்வ தென்தே.

எந்நாளோ!

‘பாராது சென்ற பகல், இரவு நாழிகையின்

ஸரா யிரத்தில்லை நூம் இல்லை எனும்படிக்குத்

தூங்கா திருக்கிள்ளேன், தொண்ணூறு நாள் கடந்தேன்.

கண்டவுடன் வாரி அணைத்துக்கண் ணாட்டியென்று

புண்பட்ட நெஞ்சைப் புதுக்குவார் அப்பெருமாள்.

அன்பு நிலையம் அடையும்நாள் எந்நாளோ?

என்புருகிப் போகின்றேன்! ஈடேடற்றம் எந்நாளோ?

கண்ணிற் கருவிழியும் கட்டவிழும் செவ்வுதடும்

விண்ணொளிபோல் வீசும் சிரிப்பு விருந்துண்டு,

தோளின் மணிக்கிளையைச் சுற்றும் கொடியாகி,

ஆளன் திருவருஞுக் காளாதல் எந்நாளோ?

என்ன செயக்கடவேன் என்னருமைக் காதலை

இன்னேநான் அள்ளி எடுத்துச் சுவைப்பதற்கே?

ஹளின் வணிகர் உடன்போகக் காத்திருந்தேன்

யாரும் புறப்படவே இல்லை இதுஎன்ன?”

என்று பலவா றழுதாள், பின் அவ்விரவில்

சென்றுதன் தோட்டதிற் சேர்ந்தாள். அப் புன்னைதனைக்

கோதைகண்டாள். தன்னுட் குலையதிர்ந்தாள், தாங்காத

வாதைக்கண்டாள். ஓடி மரத்தைத் தழுவித்தன்

கூந்தல் அவிழக் குளிர்விழியில் நீர்பெருக,

ஆந்தைபோல் தந்தை அலறி மிலாரெடுத்துப்

பொன்னுடம்புநோகப் புடைக்க, அவரைப் பிணித்த

புன்னை இதுதான்! புடைத்ததுவும் இவ்விருள்தான்!

தோட்டபோ தெல்லாம் சுவையேறும் நல் லுடம்பை—

விட்டபோ தின்ப வெறியெடுக்கும் காதல்மெய்யைக்—

கட்டிலைத்த காரணத்தால், புன்னைநீ காரிகைநான்,
ஒட்டுறவு கொண்டுவிட்டோம் தந்தை ஒரு பகைவன்!
தாயும் அதற்குமேல்! சஞ்சலந்தான் நம்கதியோ?
நோயோ உனவு? நாம் நூற்றாண்டு வாழ்வோமோ?
சாதல் நமைமறக்கத் தானென்ன காரணமோ!
ஏதோ அறியேன் இனி.

ஆசைக்கொரு பெண்

புன்னையில் அவஞ்சுடம்பு
புதைந்தது! நினைவு சென்று,
கன்னவின் சாறு போலக்
கலந்தது செம்ம லோடு!
சின்னதோர் திருட்டு மாடு
சென்றதால், அதைப் பிடித்துப்
பொன்னன்தான் ஒட்டி வந்தான்!
புன்னையில் கட்டப் போனான்.

கயிற்றொடு மரத்தைத் தாவும்
பொன்னனின் கையில், தொட்டுப்
பயிலாத புதிய மேனி
பட்டது, சட்டென் றங்கே
அயர்கின்ற நாய்களைப் போய்
அழைத்தனன். நாய்கள் வந்தான்.
மயில்போன்ற மகளைப் புன்னை
மரத்தோடு மரமாய்க் கண்டான்.

குழந்தாய்ளன் றழைத்தான். வஞ்சி
வடிலினைக் கூவி, “அந்தோ,
இழந்தாய்நீ உனது பெண்ணை!”
என்றனன். வஞ்சி தானும்,
முழந்தாளிட் டழுது, பெண்ணை
முடிமுதல் அடிவ ரைக்கும்
பழஞ்சீவன் உண்டா என்று,
பதைப்புடன் தடவிப் பார்த்தாள்.

“அருமையாய்ப் பெற்றெ டுத்த
ஆசைக்கோர் பெண்ணே!” என்றும்
அருவிந்ரி கண்ணீ ராக
அன்னையும் தந்தையும்; “பொற்
றிருவிளக் கணையாய்!” என்றும்
செப்பியே, அந்தப் புன்னைப்
பெருமரப் பட்டை போலப்
பெண்ணினைப் பெயர்த்தெ டுத்தார்!

கூடத்தில் கிடத்தி னார்கள்
 கோதையை! அவள் முகத்தில்
 முடிய விழியை நோக்கி
 மொய்த்திருந் தார்கள். அன்னாள்
 வாடிய முகத்தில், கொஞ்சம்
 வழிவேறி வருதல் கண்டார்.
 ஆடிற்று வாயிதழ் தான்!
 அசைந்தன கண்ணி மைகள்!

எழில்விழி திறந்தாள். “அத்தான்”
 என்றுமுச் செறிந்தாள்! கண்ணீர்
 ஒழிகிடப் பெற்றோர் தம்மை
 உற்றுப் பார்த்தாள், கவிழ்ந்தாள்.
 தழுவிய கைகள் நீக்கிப்
 பெற்றவர் தனியே சென்றார்.
 பழமைபோல் முனு முனுவுத்தார்.
 படுத்தனர்; உறங்கி னார்கள்.

பறந்தது கிள்ளை

விடியுமுன் வணிகர் பல்லோர்
 பொதிமாட்டை விரைந்தே ஓட்டி
 நடந்தனர் தெருவில்! காதுல்
 கேட்டனள் நங்கை. நெஞ்சு
 திடங்கொண்டாள், எழுந்தாள். வேண்டும்
 சில ஆடை, பணம், எடுத்துத்
 தொடர்ந்தனள் அழகு மேனி
 தோன்றாமல் முக்காடிட்டே!

வடநாடு செல்லும் முத்து
 வணிகரும் காணா வண்ணம்
 கடுகவே நடந்தாள் ‘ஐந்து
 காதமும் கடந்த பின்னர்,
 நடைமுறை வரலா றெல்லாம்
 நங்கையாள் வணிக ருக்குத்
 தடையின்றிக் கூற லானாள்
 தயைகொண்டார் வணிகர் யாரும்.

வடநாடு செல்லும் வணிகர்

பளிச்சென்று நிலா ஏரிக்கும்
 இரவினில் பயணம் போகும்
 ஒளிச்செல்ல வணிகர்க் குள்ளே
 ஒருநெஞ்சம், மகர வீதி
 கிளிச்சந்த மொழியாள் மீது
 கிடந்தது. வணிக ரோடு
 வெளிச்சென்ற அன்னோன் தேகம்
 வெறுந்தேசம் ஆன தன்றோ!

வட்டநன் மதியி லெல்லாம்
 அவள்முக வடிவங் காண்பான்!
 கொட்டிடும் குளிரில் அப்பூங்
 கோதைமெய் இன்பங் காண்பான்!
 எட்டுமோர் வானம் பாடி
 இன்னிசை தன்னி லெல்லாம்
 கட்டிக் கரும்பின் வாய்ச்சொற்
 கவிதையே கண்டு செல்வான்.

அணிமுத்து மணிசு மக்கும்
 மாடுகள் அலுக்குப் போகும்.
 வணிகர்கள் அதிக தூர
 வாய்ப்பினால் களைப்பார். நெஞ்சில்
 தணியாத அவள் நினைவே
 பொன்முடி தனக்கு நீங்காப்
 பிணியாயிற் ரேனும், அந்தப்
 பெருவழிக் கதுதான் வண்டி!

இப்படி வடநாட்டின்கண்
 டில்லியின் இப்புறத்தில்,
 முப்பது காத முள்ள
 மகோதய முனிவ னத்தில்,
 அப்பெரு வணிகர் யாரும்
 மாடுகள் அவிழ்த்து விட்டுச்
 சிப்பங்கள் இறக்கிச் சோறு
 சமைத்திடச் சித்த மானார்;

அடுப்புக்கும் விறுவிலுக்கும்,
 இலைக்கலம் அமைப்ப தற்கும்,
 துடுப்புக்கும், அவர வர்கள்
 துரிதப்பட்ட டிருந்தார் மாவின்
 வடுப்போன்ற விழிப்பூங் கோதை
 வடிவினை மனத்தில் தூக்கி
 நடப்போன் பொன்முடிதான், அங்கோர்
 நற்குளக் கரைக்குச் சென்றான்.

ஆரியப் பெரியோர்; நாடி
 அழகுசெய் முகத்தோர். யாக
 காரியம் தொடங்கும் நல்ல
 கருத்தினர் ஜவர் வந்து,
 “சிரிய தமிழரே, ஓ!
 செந்தமிழ் நாட்டா ரே, எம்
 கோரிக்கை ஓன்று கேட்பீர்”
 என்றங்கே கூவி னார்கள்.

தென்னாட்டு வணிக ரான
 செல்வர்கள், அதனைக் கேட்டே,
 என்னென் றுசாவ, ஆங்கே
 ஒருங்கேவந் தீண்டி னார்கள்.
 “அன்புள்ள கென்னாட்டாரே,
 யாகத்துக் காகக் கொஞ்சம்
 பொன்தரக் கோரு கிண்றோம்;
 புரிகிறீத் தருமம்” என்றே.

வந்தவர் கூறக், கேட்ட
 மாத்தமிழ் வணிக ரெல்லாம்
 சிந்தித்தார், பொன்மு டிக்குச்
 சேதியைத் தெரிவித் தார்கள்.
 வந்தனன் அன்னோன். என்ன
 வழக்கென்று கேட்டு நின்றான்.
 பந்தியாய் ஆறி யர்கள்
 பரிவுடன் உரைக்க லானார்:

“மன்னவன் செங்கோல் வாழும்,
 மனுமுறை வாழும்; யாண்டும்
 மன்னிய தருமம் நான்கு
 மறைப் பாதத்தால் நடக்கும்;
 இன்னல்கள் திரும்; வானம்
 மழைபொழிந் திருக்கும்; எல்லா
 நன்மையும் பெருகும்; நாங்கள்
 நடத்திடும் யாகத் தாலே.

ஆதவின் உமைக்கேட் கிண்றோம்
 அனிமுத்து வணிகர் நீவீர்,
 சுதவிற் சிறந்தீர் அன்றோ
 இல்லையென் றுரைக்க மாட்டீர!
 போதமார் முனிவ ரேனும்
 பொன்னின்றி, இந்நி லத்தில்
 யாதொன்றும் முடிவ தில்லை!”
 என்றனர். இதனைக் கேட்டே;

பொன்முடி உரைக்க வூற்றான்:
 “புலமையில் மிக்கிர்! நாங்கள்
 தென்னாட்டார்; தமிழ்ச்சை வர்கள்
 சீவனை வதைப் பதான
 இன்னல்சேர் யாகந் தன்னை
 யாம்ஒப்ப மாட்டோம் என்றால்
 பொன்கொடுப் பதுவும் உண்டோ?
 போவீர்கள்” என்று சொன்னான்
 காளைஇவ் வாறு கூறக்
 கனமுறு தமிழர் எல்லாம்
 ஆளன்பொன் முடிவின் பேச்சை
 ஆதரித் தார்கள்; தங்கள்

தோளினைத் தூக்கி, அங்கை
ஓருதனி விரலால் சுட்டிக்
“கூளங்காள்! ஓருபொன் கூடக்
கொடுத்திடோம் வேள்விக் கென்றார்.

கையெலால் துடிக்க அன்னார்
கண் சிவந் திடக்கோ பத்தி
மெய்யெலாம் பரவ, நெஞ்சு
வெந்திடத் “தென்னாட் டார்கள்
ஜயயோ அநேக ருள்ளார்
அங்கத்தால் சிங்கம் போன்றார்
ஐவர்நாம்” என்றி ணைத்தே
அடக்கினார் எழுந்த கோபம்.

வஞ்சத்தை, எதிர்கா லத்துச்
குழ்ச்சியை, வெளிக்காட் டாமல்
நெஞ்சத்தில் வைத்துக் கொண்டு
வாயினால் நேயங் காட்டிக்
“கொஞ்சமும் வருத்த மில்லை
கொடாததால்” என்ப தான்
அஞ்சொற்கள் பேசி நல்ல
ஆசியும் கூறிப் போனார்.

வணிகர் வரும்போது

முத்து வணிகர் முழுதும் விற்றுச்
சொத்தும் கையுமாய்த் தொடரும் வழியில்,
மகோதய முனிவர் வனத்தில் இறங்கியே
சகோதரத் தமிழர் சாப்பிடத் தொடங்கினார்.
போகும் போது பொன்கேட்ட அந்த
யாகஞ் செய்ய என்னு வோர்களின்
கொடுவிஷும் பூசிய கூரம்பு போன்ற
நெடிய விழிகள் நீண்டன தமிழர்மேல்!
ஆத்திர முகங்கள் அங்குள்ள தமிழரைப்
பார்த்தும் பாரா தனபோல் பதுங்கின!
தமிழர் கண்டு சந்தே கித்தனர்.
“நமது சொத்தும் நய்லுயிர் யாவும்
பறிபோகும் என்று படுகின்ற” தென்றே
அறிவுடைத் தமிழன் அறிந்து கூறினான்.
செல்லத் தொடங்கினர் செந்தமிழ் நாட்டினர்,
கொல்லச் சூழ்ந்தனர் கொடிய ஆரியர்.
தமிழர் பலரின் தலைகள் சாய்ந்தன!
வடவரிற் சிலரும் மாய்ந்து போயினர்.
தப்பிய சிற்சில தமிழர், வனத்தின்
அப்புறத் துள்ள அழிய ஊரின்
பின்புற மாகப் பிரியும் வழியாய்ப்
பொன்முடி யோடு போய்சேர்ந் தார்கள்.

குறை யாடிய துறவிகள் அங்கே
மாறுபாட்டு மனத்தோடு நின்று
“வெதிகம் பழித்த மாபாவி தப்பினான்;
பைதலி வனத்தின் பக்க மாகச்
செல்லுவான் அந்தத் தீயவன்; அவனைக்
கொல்லும் வண்ணம் கூறிச் சயந்தனை
அனுப்பி வைப்போம் வருவீர்
இனிநில் லாதீர்” என்று போனாரே.

ஜிவமுத்தம்

வடக்கினின்று பொன்முடியும் பிறரும் வந்தார்;
வணிகருடன் பூங்கோதை தெற்கி னின்று
வடதிசைநோக் கிச்சென் ராள்; நெருங்க லானார் !
வளர்புதர்கள், உயர்மரங்கள், நிறைந்த பூமி !
நடைப்பாதை ஒற்றையடிப் பாதை! அங்கே
நாலைந்து மாடுகளும் தமிழர் தாழும்
வடக்கினின்று வருங்காட்சி மங்கை கண்டாள் !
வணிகர்களும் கண்டார்கள் வெகுதுரா ரத்தில்
பொன்முடியும் எதிர்கண்டான் ஒருகூட்டத்தை !
புலைத்தொழிலிலும் கொலைத் தொழிலும்

புரிவோ ரான்

வன்மனத்துப் பாவிகளோ என்று பார்த்தான் !
வாய்மையுறு தமிழரெனத் தெரிந்து கொண்டான்.
தன்நடையை முடிக்கினான். எதிரில், மங்கை
தளர்நடையும் உயிர் பெற்றுத் தாவிற் றங்கே !
“என்னஇது! என்ன இது!” என்றே அன்னோன்
இருவிழியால் எதிரினிலே உற்றுப் பார்த்தான்.

“நிச்சயமாய் அவர்தாம்” என் றுரைத்தாள் மங்கை !
“நிசம்” என்றாள்! பூரித்தாள்! மெல்லி டைமேல்
கொச்சவலம் இறுக்கினாள்! சிரித்தாள்! கைகள்
கொட்டினாள்! ஆடினாள்! ஒட லானாள் !
“பச்சைமயில்; இங்கெங்கே! அட்டா என்னே !
பறந்துவந்து விட்டாளே! அவள்தான்!” என்று.
கச்சைதனை இறுக்கினதிர் ஓடி வந்தான்.
கடிதோடி னாள், அத்தான் என்ற மூத்தே !

நேர்ந்தோடும் இருமுகமும் நெருங்கும் போது
நெடுமரத்தின் மறைவினின்று நீள் “வாள்” ஒன்று
பாய்ந்ததுமேல்! அவன் முகத்தை அணைத்தாள் தாவிப்
பளீரென்று முத்தமொன்று பெற்றாள்! சேயின்
சாந்தமுகந் தனைக்கண்டாள் உடலைக் காணாள் !
தலைசு மந்த கையோடு தரையிற் சாய்ந்தாள்!
தீந்தமிழர் உயர்வினுக்குச் செத்தான்! அன்பன்
செத்ததற்குச் செத்தாள் அத் தென்னாட் டன்னம்!

இரண்டாம் பகுதி

"முறையிடு"

தருமபுரச் சங்நிதியில் இருவணிகர்

திருமலிந்து மக்கட்குச் செம்மை பாலிக்கும்
தருமபுரம் வீற்றிருக்கும் சாந்த — குருமூர்த்தி

சீர்மாசி ஸாமணித் தேசிகனார் சேவடியில்
நேர்மான நாய்கன், நிதிமிக்க — ஊர்மதிக்கும்

நன்மறை நாய்கன் இருவர் பணிந்தெழுந்து
சொன்னார்தம் மக்கள் துயர்ச்சரிதம்! — அன்னார்

அருளுவார்; “மெய்யன் புடையீரே, அப்பன்
திருவுள்ள நாமறியோம்! சிந்தை — உருகாதீர் !

அன்பே சிவமென் றறிந்தோன். அறியார்க்குத்
தின்புலால் யாகச் சிறுமைதனை — நன்றரைத்தான் !

ஆதவினால் அன்னோர் அவனுயிரை மாய்த்தாரோ !
திதலால் வேறு தெரியாரோ! — சோதியான்

சைவநெறி ஒன்றே வடக்குச் சனங்கட்கோர்
உய்வளிப்ப தாகும் உணர்ந்திடுவீர் — மெய்யன்பீர்,

ழுங்கோதை தானும் பொன்முடியும் தம்முயிரை
ஆங்கே கொடுத்தார்; அறம் விதைத்தார்! — திங்கு
வடநாட்டில் இல்லா தொழிக்கவகை செய்தார்
கடவுள் கருணை இதுவாம்! — வடவர்,

அழிவாம் குறுநெறியா தேனும், பழிக்குப்
பழிவாங் குதல்சைவப் பாங்குக் — கிழிவாம் !

வடநாட்டில் சைவம் வளர்ப்போம் ! கொலையின்
நடமாட்டம் போகும் ! நமனைக் — கெடமாட்டும்

தாளுடையான் தண்ணருஞும் சார்ந்ததுகண்டோம்; நம்மை
ஆளுடையான் செம்மை அருள்வாழி!—கேளீர்,
குமர குருபரன் ஞான குருவாய்
நமை யடைந்தான் நன்றிந்த நாள்!

குருபரனுக்கருள் புரிந்தான்

கயிலாச புரத்தில் நல்ல

சண்முகக் கவிரா யர்க்கும்,
மயில்நிகர் சிவகர் மிக்கும்
வாயிலாப் பிள்ளை யாக

அயலவர் நகைக்கும் வண்ணம்
குருபரன் அவத ரித்தான்.
துயரினால் செந்தூர் எய்திக்
கந்தனைத் துதித்தார் பெற்றோர்.

நாற்பது நாளில் வாக்கு
நல்காயேல் எங்கள் ஆவி
தோற்பது திண்ண மென்று
சொல்லியங் கிருக்கும் போது,
வேற்படை முருகப் பிள்ளை
குருபரன் தூங்கும் வேளை,
சாற்றும்அவ் ஒுமை நாவிற்
சடாட்சரம் அருளிச் சென்றான்

ஊழையின் உயர்கவிதை

அம்மையே அப்பா என்று
பெற்றோரை அவன் எழுப்பிச்
செம்மையே நடந்த தெல்லாம்
தெரிவித்தான்! சிந்தை நெந்து
கைம்மையாய் வாழ்வாள் நல்ல
கணவனைப் பெற்ற நைப்போல்.
நம்மையே மகிழ் வைத்தான்
நடமாடும் மயிலோன் என்றார்!

மைந்தனாம் குருப ரன்தான்
மாலவன் மருகன் வாழும்
செந்தூரில் விசுவ ரூப
தரிசனம் செய்வா னாகிக்
கந்தரின் கலிவெண் பாவாம்
கனிச்சாறு பொழியக் கேட்ட
அந்தஹர் மக்கள் யாரும்
அதிசயக் கடவில் வீழ்ந்தார்!

ஞானகுருவ நாடி சென்றான்

ஞானசற் குருவை நாடி
நற்கதி பெறுவ தென்று
தானினைந் தேதன் தந்தை
தாயர்பால் விடையும் கேட்டான்
ஆனபெற் றோர்வ ருந்த
அவர்துயர் ஆற்றிச் சென்றான்,
கால்நிழல் போற்கு மார
கவியெனும் தம்பி யோடே.

மீனாக்ஷி யம்மன் பிள்ளைத்
தமிழ்பாட விரைந்து, தம்பி
தானதைக் குறிப் பெடுக்கத்
தமிழ்வளர் மதுரை நாடிப்
போனார்கள்; போகும் போது
திருமலை நாய்க்க மன்னன்
ஆணகொண் டெதிரில் வந்தே
குருபரன் அடியில் வீழ்ந்தான்.

யானைமேல் பானைத் தேன்

என்னையும் பொருளாய் என்னி
எழுதரும் அங்க யற்கண்
அன்னை; என் கனவில் தோன்றி,
அடிகள்நும் வரவும், நீவிர
சொன்னநற் றமிழும் பற்றிச்
சொன்னதால் வந்தேன். யானை
தன்னில்நீர் எழுந்த ருள்க
தமிழுடன்! என்றான் மன்னன்,

தெய்வீகப் பாடல் தன்னைத்
திருவரங்க கேற்று தற்கே.
எய்துமா றனைத்தும் மன்னன்
ஏற்பாடு செய்தான். தேவர்
துய்யநற் றமிழ்ச்சா ராயம்
துய்த்திடக் காத்தி ருந்தார்.
கையில்வாத் தியங்கள் ஏந்திக்
கந்தர்வர் கண்ணாய் நின்றார்.

அவையிடைச் சிவை

அரங்கிடை அரசன் ஓர்பால்,
அறிஞர்கள் ஓர்பால், கேட்கத்
தெரிந்தவர், கவையில் வல்லோர்
செந்தமிழ் அன்பர் ஓர்பால்
இருந்தனர்! அரிய ணைமேல்
இருந்தனன் குருபரன்தான்!
வரும்சனம் தமிழ் ருந்த
வட்டிக்க ஆரம் பித்தான்!
அப்போது கூட்டத் தின்கண்
அர்ச்சகன் பெற்ற பெண்ணாள்.
சிப்பத்தைப் பிரித் தெடுத்த
சினத்துப் பொம்மை போன்றாள்.
ஒப்பியே ஒடி வந்தாள்
காற்சிலம் பொலிக்க! மன்னன்
கைப்பற்றி மடியில் வைத்தான்
கவிதையில் அவாவை வைத்தான்.

தெய்வப் பாடல்

குமரகு ருபரன் பாடல்
 கூறிப்பின் பொருளும் கூறி,
 அமரரா தியர்வி ருப்பம்
 ஆம்படி செய்தான்; மற்றோர்
 அமுதப்பாட்டாராம் பித்தான்.
 அப்பாட்டுக் கிப்பால் எங்கும்
 சமானமொன் றிருந்த தில்லை
 சாற்றுவோம் அதனைக் கேட்பீர்;

“தொடுக்கும் கடவுட் பழப் பாடற்
 றோடையின் பயனே! நறைபழுத்த
 துறைத்தீந் தயிழின் ஒழுகும்நறுஞ்
 சுவையே! அகந்தைக் கிழங்கை அகழ்ந்
 தெடுக்கும் தொழும்பர்! உனக்கோயிற்
 கேற்றும் விளக்கே! வளர்ச்சிமைய
 இமயப் பொருப்பில் விளையாடும்
 இளமான் பிடியே! ஏறிதரங்கம்.

உடுக்கும் புவனம் கடந்துநின்ற
 ஒருவன் திருவுள் எத்தில் அழ
 கொழுக எழுதிப் பார்த்திருக்கும்
 உயிர்ஒ வியமே! மதுகரம்வாய்
 மடுக்கும் குழற்கா டேந்துமிள
 வஞ்சிக் கொடியே வருகவே!
 மலையத் துவசன் பெற்றபெரு
 வாழ்வே வருக வருகவே!”

இறைவி மறைவு

என்றந்தப் பாடல் சொன்னான்
 குருபரன்! சிறுவி கேட்டு
 நன்று நன்றென இசைத்தாள்;
 நன்றெனத் தலை அசைத்தாள்;
 இன்னொரு முறையுங் கூற
 இரந்தனள்! பிறரும் கேட்கப்
 பின்னனயும் குருப ரன்தான்
 தமிழ்க்கனி பிழியுங் காலை,
 பாட்டுக்குப் பொருளாய் நின்ற
 பராபரச் சிறுமி, நெஞ்சக்
 கூட்டுக்குக் கிளியாய்ப் போந்து
 கொஞ்சினாள், அரங்கு தன்னில்!
 ஏட்டினின் றெழுத்தோ டோடி
 இதயத்துட் சென்ற தாலே,
 கூட்டத்தில் இல்லை வந்த
 குழந்தையாம் தொழும் சீமாட்டி

திருவடி சரணம்

முழுதுநூல் அரங்கேற் றிப்பின்
 முடிமன்னன், குதிரையானை,
 பழுதிலாச் சிவிகை செம்பொன்
 காணிக்கை பலவும் வைத்துத்
 தொழுதனன். குருபரன்பின்,
 துதிநூலும் நீதி நூலும்
 எழுதிய அனைத்தும் தந்தே
 சின்னாட்கள் இருந்து பின்னே,

தம்பியை இல்லம் போக்கித்
 தான், சிராப் பள்ளி யோடு
 செம்மைசேர் ஆனைக் காவும்
 சென்று, பின் திருவா ரூரில்
 பைம்புனற் பழனத் தாரூர்
 நான்மணி மாலை பாடி,
 நம்மைவந் தடைந்த காலை
 நாமொரு கேள்வி கேட்டோம்.

“இந்து பேரறிவும் கண்களே கொள்ள¹
 அளப்பருள் கரணங்கள் நான்கும்
 சிந்தையே யாகக் குணமொரு மூன்றும்
 திருந்துசாத் துவிகமே யாக,
 இந்துவாழ் சடையான் ஆடு மானந்த
 எல் வையில், தனிப்பெருங் கூத்தின்
 வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து
 மாறிலா மகிழ்ச்சியின் மலர் ந்தார்”

ஆகுமித் திருவிருத்த
 அனுபவப் பயனைக் கேட்க,
 ஈகுவோன் கையி லொன்றும்
 இல்லாமை போல் தவித்துத்
 தேகமும் நடுங்கி நின்று
 திருவடி சரணம் என்றான்.
 ஏகிப்பின் வருக என்றோம்;
 சிதம்பரம் ஏகி உள்ளான்,

சென்றாக் குருபரன்தான்
 திரும்பி வந்திடு மோர் நாளும்
 இன்றுதான், சிறிது நேரம்
 இருந்திடல் காணக் கூடும்”
 என்றநற் றேசி கர்தாம்
 இருநாய்கன் மாருங் கேட்க
 நன்றுற மொழிந்தார். கேட்ட
 நாய்கன்மார் காத்தி ருந்தார்.

சிதம்பரம் சென்று திரும்பிய குருபரன்

புள்ளிருக் கும்வேஞர்ப் போய்ப்
 புனைமுத்துக் குமரன் மீது
 பிள்ளை நூல் பாடி, மன்றில்
 பெம்மானை மும்பண்ச் சொல்
 தெள்ளுநீர் ஆட்டிப் பின்னும்
 சிதம்பரச் செய்யுட் கோவை,
 அம்மைக் கிரட்டை மாலை
 அருளினான் இருளொன் றில்லான்.

முனும் அன்பாற் பண்டார
 மும்மணிக் கோவை கொண்டு
 ஆனுடை ஞான சானின்
 அடிமலர் தொழுது பாடி,
 நீஞ்றப் பரிசாய்ப் பெற்ற
 நெடுந்தி அனைத்தும் வைத்து,
 மீளவும் தொழும் சீடன்பால்
 விளம்புவான் ஞான மூர்த்தி:

‘அப்பனே, இதுகேள், இந்த
 அரும்பொருள் அனைத்தும் கொண்டு
 செப்பிடும் வடநா டேகிச்
 சிவதரு மங்கள் செய்க!
 அப்பாங்கில் உள்ளா ரெல்லாம்
 அசைவர்கள், உயிர்வ தைப்போர்;
 தப்பிலாச் சைவம் சார்ந்தால்
 அன்பிலே தழைத்து வாழ்வார்.

சைவதன் மடா லயங்கள்
 தாபிக்க! கோயில் காண்க!
 நெவார்க்குச் சிவ பிரானின்
 நாமத்தால் உணவு நல்கும்
 சைவசத் திரங்கள் காண்க!
 தடாகங்கள் பூந்தோட் டங்கள்
 உய்வாக, உயிரின் வேந்தன்
 உவப்புறச் செய்து மீள்க!’’

என்று தேசிகனார் சொல்லி
 இனிதாக ஆசி கூறி,
 நன்றொரு துறவு காட்டிக்
 காவியம் நல்கி, ஆங்கே
 “இன்றொடு வட தேசந்தான்
 எம்பிரான் இருக்கை யாகித்
 தென்றமிழ் நாட்டினைப் போல்
 சிறப்பெலாம் எய்த” என்றார்

மறைநாய்கன் மான நாய்கன்
வாய்மூடிக் காத்தி ருந்தார்.
குறைவறு பரிச னங்கள்
கூட்டமாய்த் தொடர, அஞ்பால்
இறைவனாம் தேசி கண்தாள்
இறைஞ்சிய குருப ரண்தான்,
பிறைகுடி தன்னைப் பாடிப்
பெருஞ் சிறப்போடு சென்றான்.

இப்போதெப்படி நாய்கன்மார்கள்?

தேசிகர் சரிதம் சொன்னார்.
செவிசாய்த்தார் நாய்கன் மார்கள்
ஆசிகன் சொல்லக் கேட்டார்:
அப்போது குருப ரந்தான்
தேசிகர் திருமுன் வந்து
சேர்ந்தது பார்த்தி ருந்தார்.
நேசத்தால் தேசி கர்தாம்
நிகழ்த்திய அனைத்தும் கேட்டார்.

வடநாட்டை நோக்கிச் சென்ற
வண்ணமும் பார்த்தி ருந்தார்.
உடன்சென்று வழிய னுப்ப
ஓப்பினோர் தமையும் பார்த்தார்.
கடன்ஆற்றத் தேசி கர்க்குக்
கைகளும் குவித்தார். செல்ல
விடைகேட்டார் தேசி கர்தாம்
விடைதந்தார்; எனினும் அந்தோ!

அழுதிடு நாய்கன் மார்கள்
அழுதுகொண்டேமீன் டார்கள்!
எழுதிய ஓவி யங்கள்
கலைந்தன எனப்ப தெத்தார்!
பழுதிலா எம்கு டும்பப்
பரம்பரை ‘ஆல்’ இன்றோடு,
விழுதொடு சாய்ந்த தென்று
விளம்பினார் உளம் பதைத்தே.

